

மாதிரி வினாத்தாள்
முழுமை பெறா பதிவுகளிலிருந்து கணக்குகள் - பகுதி III
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 01:20:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

பகுதி - அ

- 1) முழுமை பெறா பதிவுகளிலிருந்து கணக்குகள் என்பது ஒரு ஒழுங்கற்ற, முழுமையற்ற, தவறான, -----கணக்கீடுகள் பராமரிப்பு முறையாகும்.
- 2) வரி விதிப்பு அதிகாரிகள் அடிப்படையில் தயாரிக்கப்படும் கணக்குகளை வரி விதிப்புக் கணக்கீடு செய்ய ஏற்பதில்லை.
- 3) சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் தொடக்க முதலை விட அதிகமாக இருப்பின்..... ஆகும்.
- 4) கடன் விற்பனையை அறிவதற்கு கணக்கு தயாரிக்கப்பட வேண்டும்.
- 5) நிலை அறிக்கை முறைமுறை எனவும் அழைக்கப்படுகிறது.

பகுதி - ஆ

3 x 1 = 3

- 6) ஒரு வியாபாரியின் இறுதி முதல் ரூ.20,000 எடுப்புகள் ரூ.3,000 மற்றும் ஆரம்ப முதல் ரூ.14,000 எனில் அந்த ஆண்டிற்குரிய அவரின் இலாபம்
(a) ரூ.8,000 (b) ரூ.9,000 (c) ரூ.10,000
- 7) ஒரு நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.55,000 ஆகும். அதில் கடன் விற்பனை ரூ.44,000 எனில் மொத்த விற்பனை ஆகும்.
(a) ரூ.33,000 (b) ரூ.22,000 (c) ரூ.11,000
- 8) 2004 ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் ரூ.20,000, 2005 மார்ச் 31 அன்று கடனாளிகள் ரூ.30,000; அவ்வாண்டில் கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் ரூ.60,000 எனில் அவ்வாண்டில் கடன் விற்பனைஆகும்.
(a) ரூ.70,000 (b) ரூ.90,000 (c) ரூ.50,000

பகுதி - இ

5 x 5 = 25

- 9) ஒற்றை பதிவு முறையில் இலாபம் அல்லது நட்டம் கணக்கிடும் முறைகளைக் கூறுக.
- 10) விடுபட்ட தொகையை காண்க

	ரூ
அவ்வாண்டு பெற்ற இலாபம்	4,800
இறுதி முதல்	?
ஆண்டிடைவில் வைக்கப்பட்ட கூடுதல் முதல்	4,000
எடுப்பு	2,400
தொடக்க முதல்	9,600

- 11) கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு மொத்தக் கொள்முதல் கணக்கீடு செய்யவும்

	ரூ
ரொக்க கொள்முதல்	17,000
ஏப்ரல் 1, 2002 அன்று கடனீந்தோர்	8,000
கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	31,000
கொள்முதல் திருப்பம்	1,000
மார்ச் 31, 2003 அன்று கடனீந்தோர்	13,400

- 12) கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு அவ்வாண்டிற்குரிய மொத்த விற்பனையை காண்க.

1.4.2002 அன்று பற்பல கடனாளிகள்	20,400
பற்பல கடனாளிகளிடமிருந்து பெறப்பட்ட ரொக்கம்	60,800
விற்பனைத் திருப்பம்	5,400
31.3.2003 அன்று பற்பல கடனாளிகள்	27,600
ரொக்க விற்பனை	56,800

- 13) முழுமை பெறா இரட்டைப்பதிவு முறைக்கு வரைவிலக்கணம் தருக.

பகுதி - ஈ

3 x 12 = 36

- 14) திரு.விஜயன் தனது கணக்கேடுகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார். அவர் கீழ்க்காணும் தகவல்களைத் தருகிறார்.

1.1.2001 31.12.2001

	ரூ.	ரூ.
கை ரொக்கம்	4,000	6,000
வங்கி ரொக்கம்	2,000	4,000
சரக்கிருப்பு	24,000	24,000
அறைகலன்	6,000	10,000
பற்பல கடனாளிகள்	20,000	25,000
பற்பல கடனீந்தோர்	10,000	14,000

அவர் தனது சொந்த செலவுகட்காக ரூ.4,000 திரும்ப எடுத்தார். அறைகலன் மீது 10%தேய்மானம் நீக்குக.

2001 ஆம் ஆண்டின் இலாபம் அல்லது நட்டத்தினைக் காட்டும் அறிக்கையினை தயார் செய்க.

- 15) ஒரு வியாபாரி உரிய பதிவேடுகளை வைத்திருக்கவில்லை.31.3.2003 மற்றும் 31.3.2004 ஆகிய இரு நாட்களில் அவரது நிலை கீழ்க்கண்டவாறு இருந்தது.

31.3.2003 31.3.2004

	ரூ	ரூ
வங்கி இருப்பு	75,000	50,000
கை ரொக்கம்	5,000	10,000
சரக்கிருப்பு	5,00,000	3,25,000
பற்பல கடனாளிகள்	2,00,000	4,00,000
அறைகலன்	50,000	50,000
இயந்திரம்	4,00,000	4,00,000
பற்பல கடனீந்தோர்	6,00,000	7,00,000

ஆண்டிடையில் ரூ.1,00,000 அவர் கூடுதல் முதலாக இட்டார்.மாதந்தோறும் ரூ.10,000 வீதம் தனது சொந்த செலவுகளுக்கு எடுத்துக் கொண்டார்.அறைகலன் மற்றும் இயந்திரம் மீது 10%தேய்மானம் விலக்கப்பட வேண்டும்.2004மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறிக

- 16) தேவையான கணக்குகள் தயார் செய்து மொத்த கொள்முதல் மற்றும் மொத்த விற்பனை காண்க:

ரூ

தொடக்க பற்பல கடனாளிகள்	1,00,000
தொடக்க பற்பல கடனீந்தோர்	65,000
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	5,90,000
பெற்ற தள்ளுபடி	3,000
பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	40,000
அளித்த தள்ளுபடி	5,000
வெளித் திருப்பம்	10,000
உள் திருப்பம்	6,000
இறுதி பற்பல கடனாளிகள்	70,000
இறுதி பற்பல கடனீந்தோர்	50,000
ரொக்க விற்பனை	50,000
ரொக்கக் கொள்முதல்	25,000
